

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette.

PART III.

FRIDAY, MAY 8, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 17th day of April, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots situated in the village of Kanupelella in Rilpola korale of the Yatikinda division, in the Province of Uva, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 5.

Lot.	Name of Land.	Extent.
11	Gorandiyawakahena	A. R. P. 14 1 35

on sheets M⁷ 54, 55, 62, 63 and M⁷ 38, 39, 46, 47, and bounded as follows: on the north by Kottambahinnepatana belonging to Crown, a water-course, Kottambahinnepatana belonging to Crown; on the east by Kottambehinnepatana belonging to Crown, a water-course; on the south and west by the Dambagahakandura.

වැඩි 1903 ක්‍රි අප්‍රේල් මස 17 වෙති දින පටන් තුන්මාසයක් ඇතුළත්ද මෙහි පහත දැක්වන ඉඩම්වලට නො, ගො, තු ඉත් එකකට නො, ගො, තු වැඩිගණකට යම් අයිතිවීසිකමක් කිවෙන ගම් අයෙක් ඇත්තම් එම අය විසින් මූඩිතිම සම්බන්ධ වැඩි 1897, 1899 සහ 1900 අදුරුණුවල 28 වෙති මිහාන්තියේ ප්‍රකාරය පත්‍රකරණුවූ විශේෂ මූඩ්‍යුල්වරයා, තුන්නාහ්සේගේ යාදේල් කෘෂ්කේරු රේ මේදි උන්නාහ්සේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීයිට නො, ලියවිල්ලකින් එකී ඉඩම්වලට නො, ගො, තුට ඇත් යම් ගොටසකට කිසි අයිතිවීසිකමක් පෙන්ව, කිවින්ට නො, ගො, ගොදානො, ය, එකී විශේෂ මූඩ්‍යුල්වරයා, තුන්නාහ්සේගේ ආයුරුණුවලින් ලැබූ කිවෙන බලවල ප්‍රකාරය, අයිතිවීසිකම් නො, ගො ඇකී ඉඩම් එක්කො එයින් අයිතිවීසිකමක් ගෙණිහුර දැක්වන්ව නො, ගොදානො සූම ඉඩම් රුපසන් තුක ඉඩම් හැරියට උන්නාහ්සේගේ අත්සන ඇකී ලියවිල්ලකින් උන්නාහ්සේගේ විසින් ප්‍රකාශකරණ තුව මෙයින් දැනගත යුතුයි.

ලේ. ඒ. ප්‍රේසර්,
විශේෂ මූඩ්‍යුල්වරයා, තුන්නාහ්සේගේ.

ඉඩම්වල නොරහුරු.

ඉවත පලාතුව අයිති යටිකේද කො, විද්‍යාසයේ රිල්ප්ප්‍රල්කේරලේ කනුපැල්ල්ල යන ගම පිහිටි, කිවෙන තුව අමුනාසු සහයික සිතියම්වල පෙනීයන මෙහි පහන දැක්වන තීම්කටිට, එනම් :—

I.

M⁷ 54, 55, 62, 63 සහ M⁷ 38, 39, 46, 47 සිතියම්පතුවලට අඩංගුවූ :—

මුල් සිතියම 5.

මිමිකටිටය.	ඉඩමේ භාම්.	මිමිනරම.
11	ගොරඩියවකසේක	A. R. P. 14 1 35

මෙම ම, සිම්—ලුහුරට රුපසන්තක කොට්ඨම්බා, සින්හේ පත්‍රයද, ව්‍යුහරබේතාවද, රුපසන්තක කොට්ඨම්බා, සින්හේ පත්‍රයද; තැගෙහැඳුරට රුපසන්තක කොට්ඨම්බා, සින්හේ පත්‍රයද, ව්‍යුහරබේතාවද; දකුණට සහ බස්නාඉරට ඇටුම්ගැඳුරද.

இவ்வறிவுத்தவின் தேதியாகிய 1903 ம் மூ-த்து சித்திரம் 17 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக திடன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாரும் தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1909, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் மூன்பாக காலி அவரது கந்தோரில் முகமுகமாய் அல்லது எழுத்து மூலமாய் தெரிப்பட்டு மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமிழில் சொல்லப்பட்ட கூட்டணைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவம் கீக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்:

ஜே. சி. ரூரேஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்

ஊவா மாகாணத்தின் யட்டாக்கின்தை பகுதியில் நிலப்பொலைக் கோறினையைச் சேர்ந்த காலுப்பெல்லை என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அஃதாவது இத்தோட்டணத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

I.

$M_{54, 55, 62, 63}^7$ ம் $M_{38, 39, 46, 47}^7$ ம் அனவுக்கடதாகிகளில், பிரதமபாத்து இலக்கம் 5.


துண்டு. காணியினது பெயர்.

11	...	கொருங்டியவக்ககேன	14 1 35
----	-----	------------------	-----	-----	-----	---------

விசாலம்.

ஏ. ஏ. ப.

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள கொட்டம்பறுவின்னேப்பத்தன, நீர்வாய்க்கால், அரசாட்சிக்குள்ள கொட்டம்பாறுவின்னேப்பத்தன; கிழக்கு-அரசாட்சிக்குள்ள கொட்டம்பறுவின்னேப்பத்தன, நீர்வாய்க்கால்; தெற்கும் மேற்கும் டாப்பகாக்கந்துர்.



Scale of 8 Chains to an Inch.

Situation : Kanupelella village in Yatikinda division of Rilpola korale.

Preliminary plan 5.

Lot.	Name of Land.		Extent.		
			A. R. P.		
11	Gorandiyawakahena	14 1 35
Sheets $M_{54, 55, 62, 63}^7$ and $M_{38, 39, 46, 47}^7$					

Surveyor-General's Office,
Colombo, August 8, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

II.
Preliminary plan 5.

Lot.	Name of Land.	Extent.
12	Welliwattehena	A. R. P.
12	...	1 1 22

on sheets $M_{54, 55, 62, 63}^7$ and $M_{38, 39, 46, 47}^7$; and bounded as follows : on the north by a stream ; on the east by Kottambahin nepatana belonging to Crown ; on the south by the Ettambagahakandura ; on the west by a stream.

M_{54, 55, 62, 63}⁷ சுக M_{38, 39, 46, 47}⁷ சிலியன்பத்து மூலா அவிங்கு :—

இல்லை சிலியன் 5.

திடீக்களின்.

தேவிமே. நம்.

திடீக்களின்.

அ. ரி. ப.

12

... வெளிவட்டையெண்ண

... 1 1 22

மூலா மாகிதி—ரூபாரவ மேலூர்; கூரைகளை மூலா கோவெடைகின்றே பகுதி; மூலா அவுக்காலரா; வெளிவட்டையெண்ண மேலூர்.

M_{54, 55, 62, 63}⁷ ம் M_{38, 39, 46, 47}⁷ அளவுக்கட்டாகிளில்,

பிரதமபடத்து இலக்கம் 5.

துண்டு.

காணியினது பெயர்.


பிரதமபட.

12

... வெல்விவத்தேகேன்

... 1 1 22

எல்லை, வடக்கு-ஒட்டை; கிழக்கு-அச்சாட்டக்குள் கொட்டம்பாறீஸ் கேப்பத்தன; தெற்கு-எட்டம்பகாக்கந்தரா; மேற்கு-ஒட்டை



Scale of 8 Chains to an Inch.

Situation : Kanupelella village in Yatikinda division of Rilpola korale.

Preliminary plan 5.

Lot.

Name of Land.

Extent.

12

Welliwattehena

A. R. P.

... 1 1 22

Sheets M_{54, 55, 62, 63}⁷ and M_{38, 39, 46, 47}⁷

Surveyor-General's Office,
Colombo, August 8, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.